



வைரஸ் (Virus)

பொகுப்பன்புகள்

ஒட்டுண்ணி முறை : வைரஸ்கள் கட்டாய அக ஒட்டுண்ணிகளாகும் (Intracellular Parasitism). இவற்றின் உயிரியல் செயல்பாடுகளுக்கு ஒம்புயிர் செல் அத்தியாவசியத் தேவையாகிறது. ஊட்டப்பொருள், ஆற்றல், புரத உற்பத்தி ஆகியவற்றிற்காக தனிப்பட்ட உறுப்புகள் வைரஸ்களுக்கு இல்லை. எனவே, வைரஸ் தன்னிச்சையாக வளர்ச்சிதை மாற்ற விணைகளை ஏற்படுத்த முடியவில்லை. இப்பண்புகளின் மூலமே வைரஸானது ரிக்கெட்டியா மற்றும் கிளாமிடியா ஆகிய செல்லக் ஒட்டுண்ணிகளிலிருந்து வேறுபடுகிறது.

சுருவளவு (Size)

நுண்ணுயிரின உலகிலேயே மிக நுண்ணிய உயிரிகள் வைரஸ்களாகும். இவற்றின் பருமனாவுகள் 10 முதல் 20 நானோமீட்டர் இருக்கக்கூடும். ஆனால், பாக்ஸ் வைரஸ் (வாக்ஸினியா) 250nm வரை குறுக்களவு கொண்டுள்ளது. எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இவை மிக நுண்ணுயிரிகளாக இருப்பதால் பாக்டிரியங்கள் புகாவடிகட்டியிலும் (Bacterial proof filter) வடித்துக் கொடுக்கப்பட்டன. காரணம், பாக்டிரிய வடிகட்டித் துளையின் குறுக்களவைக் காட்டிலும் வைரஸ் மிக நுண்ணிய குறுக்களவு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது மரபுச் சேர்மானம்

(Genetic Composition)

உயிரின உலகிலேயே வைரஸ் மட்டுமே ஓரேயொரு நியூக்ளி அமிலத்தைக் கொண்ட உயிரியாகும். எனவே, நுண்ணுயிரிகளிலேயே வைரஸ் ஒரு தனித்தன்மை பெறுகிறது. டி.என்.ஏ, ஆர்.என்.ஏ எனப்படும் நியூக்ளி அமிலங்களில் ஏதேனும் ஒன்று மட்டுமே வைரஸில் காணப்படுகிறது. எனவே சில வைரஸ்களின் ஆர்.என்.ஏ, மரபுப் பொருளாகவும் சிலவற்றில் டி.என் மரபுப் பொருளாகவும் அமைகின்றன. மேலும், இவ்வகை நியூக்ளி அமிலங்களில் காணப்படும் இழைகளின் எண்ணிக்கைகளும் வேறுபடுகின்றன அவைகளாவன.

1. ஈரிஷை டி.என்.ஏ (ds DNA) (double standard)
2. ஒரிஷை டி.என்.ஏ (ss DNA) (single standard)
3. ஒரிஷை ஆர்.என்.ஏ (ss RNA)
4. ஈரிஷை ஆர்.என்.ஏ (ds RNA)

நிரகணம் (இக்லிப்ஸ்) (Eclipse)

வைரஸ்களின் வாழ்வைக் குழற்சியில் மட்டுமே இக்லிப்ஸ் கிழ்கிறது. காரணம், ஒம்புயிர் செல்லினுள் பெருக்கமடையும் பொழுது வைரஸ் சிதைக்கப்பட்டு மூலக்கூறுகளாகிறது. இந்நிலையே வைரஸ் தொன்றும் வழியின் ஆரம்பமாகிறது. பெற்றோர் வைரஸ்களை ஒத்துடும் தோன்றுவது இக்லிப்ஸ் நிலையின் இறுதியாகிறது.

வைரஸ் படிகங்கள் (Virus Crystals)

வைரஸின் மற்றொரு இனானாயற்ற பண்பானது படிகங்களை பெற்றிருப்பதாகும். ஏனைனில், தூய்மையாக்கப்பட்ட படிகமானது மிகக்யான ஒத்திசைவு மூலக்கூறை ஒத்துள்ளது. ஆனாலும், தகுந்த ஒம்புயிர் அருவில் அமையும் பொழுது மீண்டும் நோயூக்கியாக செயல்படும் திறனான ஏற்படுத்திக் கொள்கிறது. எனவே, வைரஸ் வாழும் உயிரியாகவும், உயிரற்ற படிகமாகவும் செயல்படும் பண்பை பெற்றுள்ளது.


ஓம்புயிர்ச் சார்பு (Host Specificity)

பூவுலகின் ஒவ்வொரு உயிரியும் வைரஸ் நோயால் பாதிப்பிற்குள்ளாகிறது. பாக்டிரியங்களும் வைரஸால் தாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. பாக்டிரியங்களைத் தாக்கும் இவ்வைரஸ்களை பாக்டிரியோஃபாஜ்கள் (Bacteriophages) என அழைப்பர். தாவரங்களைத் தாக்கி மொசெய்க் நோயை தோற்றுவிக்கும் நோயூக்கிகளை புகையிலை மெசெய்க் வைரஸ்கள் (TMV) என்பர். சில வைரஸ்கள் விலங்குகளை மட்டுமே தாக்குகின்றன. சில வைரஸ்கள் மனித சமூகத்தை தாக்குகின்றன. மிக அரிதாக ஒரு சில வைரஸ்கள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுகின்றன. எ.கா. ரேபீஸ் வைரஸ். ஓம்புயிர் சார்புகளை கண்டறிவதன் மூலம் நோய் தாக்கும் காரணிகளின் வர்க்கங்கள் நிச்சியிக்கப்படுகின்றன.

அமைப்பு (Structure)

(Helical symmetry)

சில வைரஸ்கள் நீண்ட கோல் வடிவமைப்பை பெற்றுள்ளன. திருகுச்சுருளமைவு நியுக்னிக் அமிலத்தை போர்த்தி உருளை வடிவத்தில் காப்ஸிட் அடுக்கு காணப்படுகிறது. எ.கா.-TMV. இவ்வைரஸ் உறையின்றி காணப்படுகிறது. ஆனால், இன் பனுயின்ஷா வைரஸ், மம்பஸ் வைரஸ் ஆகியவை கோல் வடிவமைவு பெற்று தெளிவான உறையினை கொண்டுள்ளது. ஆனால், இவ்வுறை நெகிழ்ச்சியறும் தன்மையுடையதா இயற்பிய விசையின் மூலமாக உறை, தனது உருவமைப்பை மாற்றியமைத்து சொள்கிறது. இம்முறை உருமாற்றம் (pleomorphism) எனப்படுகிற இருப்பினும், உள்ளமைந்த காப்ஸிட் அடுக்கு இவ்விசைய



மாற்றமடைவதில்லை. சில உறை குழந்தை வைரஸ்கள் இவ்விளக்கபால் தனது உருவமைப்பினை மாற்றியுமைத்துக் கொள்ளாமல் நிலையாக உறுவத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எ.கா. ராபீஸ் வைரஸ்.

வைரஸ்களின் புற அமைப்புகளில் மிகவும் மாறுபட்ட கிக்கலான அமைப்பை பாக்டிரியோஃபாஞ் (Bacteriophage) பெற்றுள்ளது. பாக்டிரியோஃபாஞ்

பாக்டிரியங்களை மட்டும் கொட்டும் வைரஸ்களை பாக்டிரியோஃபாஞ்கள் அல்லது ஃபாஜ்கள் என அழைப்பர். இதன் பொருள் பாக்டிரிய உண்ணிகள் (eaters) என்பதாகும். இருப்பினும், இப்பாஜ்கள் பாக்டிரியங்களில் நோயுக்கிகளாகவே செயல்படுகின்றன. எ.கா. எ.கோலை, ஸீடோமோனாஸ், கார்விபாக்டிரியம் டிப்திரியே முதலியனவு. ட்வோர்ட் (Twort) (1915) டி.ஹெரல் (1917) (DeHerelle) இருவரும் இப்பாஜ்களை முதன் முதலிக்கண்டுபிடித்தனர். மேலும், இப்பாஜ்களில் காணப்படும் நியூக்ளிக் துமில் உருவமைப்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு காணப்படுவதையு வெளிப்படுத்தினார்கள். ப்ராட்வி என்பவர் 1967ல், இ.கோலை பாக்டிரியத்தை ஃபாஜ்கள் தாக்கி அழிப்பதைக் கண்டுபிடித்தார்.

4. ஃபாஜ்களின் வகைகள்

4. 1. ஃபாஜ்கள் (T-Phages)

இத்தொகுதியில் T-1 to T-7 என ஏழு ஃபாஜ்களை கண்டறியப்பட்டுள்ளன. இவை மிகவும் வீரியமிக்க ஃபாஜ்கள் ஆகும். இவை நாரிழை டி.என்.ஏக்களை (double stranded) கொண்டுள்ளன. டி.என்.ஏ பண்புகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளன.

4. 2. எவன்ஃபாஜ்கள்

(T-even phages - T-2, T-4, T-6)

மரபியல் மற்றும் ஸூரலாஜிகல் பண்புகளில், இப்பாஜ்களுன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை செல்லக (intracellular) வகை முறைகளை சுயமாகவே அமைத்துக் கொள்கின்றன. பாக்டிரிய டி.என்.ஏ இவை பங்கு கொள்வதில்லை. நோய் தாக்கப்பட்ட (வைரஸ் தொற்றிய பாக்டிரிய டி.என்.ஏ துரிதமாக அழிகிறது. ஃபாஜ்களின் டி.என்.ஏ செட்டோலின் பாகம் நீக்கப்பட்டு பதிலாக, 5 - வைரட்ராக்ஸி பீசெட்டோலின் அமைகிறது.

4. 3. ஆட்ஃபாஜ்கள்

(T.Odd Phages - T-1, T-3, T-7)

இப்பாஜ்கள் மரபியல் மற்றும் ஸீரலாஜிக் பண்புகளில் ஒன்றுக் கொண்டு வேறுபட்டவை. செட்டோலின் பொருள் டி.என்.ஏ இழையில் உள்ளது. 5. ஃபாஜ்

(T-5 Phages)

இப்பாஜ் ஏனைய டி.ஏவன் ஃபாஜ்களை ஒத்துள்ளது. வளர்ச்சிமுறை தன்னிச்சையாக ஏற்படுகிறது. செட்டோலின் காணப்பாஜ்கள் இயற்கையாக அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன. பெருமளவில் பாக்டிரியங்களில் காணப்படுகின்றன. வாழ்க்கை அடிப்படையில் இவை இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

சிதைவுறு சுழல்சி (Lytic cycle)


சிதைவுறு (ஸெடிக்) ஃபாஜ்கள் செல்லில் நோயூக்கும் நிலையில் செல்லானது அதிக எண்ணிக்கையில் புதிய�பாஜ்களை உற்பத்தி செய்து பதில் தருகிறது.�பாஜ்களின் வளர்ச்சி காலத்திற்குப்பின், இச்செல்லானது சிதைவுற்று மற்ற செல்களில் நோயூக்குவதற்காக அவைகளை வெளியேற்றுகிறது. இம் முறை சிதைவுறு சுழல்சி எனப்படும் இப்பாக்டிரியத்தை (இச்செல்லை) சிதைக்கும் திறம் பெற்ற இப்பாஜ்கள் நச்சுத்தன்மையுடையவை (virulent).

சிதைவுறா சுழல்சி (Temperate Cycle)

இவ்வகைச் சுழல்சியில்�பாஜ்கள் தொற்றிக்கொண்ட செல்லை எளிதாக தெரிந்து கொள்ள முடிவதில்லை. இச்செல்�பாஜ்களான் சிதைக்கப்படுவதில்லை. இவ்வகைப்�பாஜ்கள் வீரியமற்ற (Avirulent)�பாஜ்கள் எனப்படும். இப்பாஜ்கள் செல்லில் உண்டாக்கப்படும் சிறுதுளை வழியே கசிவு முறையில் செல்லைச் சிதைக்காமல் வெளியேறுகின்றன.

ஃபாஜின் அமைப்பு (Structure)

T-4 பாக்டிரியோ�பாஜ் என்ற வைரஸ் எஸ்செரிசியா கோவை என்ற பாக்டிரியத்தை தாக்குகிறது. இதன் வெட்டுத்தோற்றத்தில் தெளிவான தலை, வால் பகுதிகள் காணப்படுகின்றன. மொத்தத்தில் இது தலைப்பிரட்டை (Tadpole) வடிவம் கொண்டுள்ளது.



1. தலை (Head)

இது கிளோஹெட்ரான் வடிவம் கொண்டுள்ளது. இதன் 95% குறுக்களை 65% ஆகும். காப்ஸிட்டானது 2000 புரோட்டின் து அலகுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இரு பிரமிடுகளைக் கெ அறுகோண பெட்டக வடிவத்தில் காப்ஸிட் (உறை) உள்ளது. மையத்தளத்தில் அமைந்த இரு பத்து முக்கோணப்பட்டைக்

இப்பட்டகலின் இருமுனைகளும் பிரமிடு வடிவத்தில் அமைந்துள்ளன.

2. தலை மற்றும் வாலையிப்பாகுத்தும் பாகம் (Head - Tail Connector) இப்பாகம் தெளிவான கழுத்துப்பட்டையைக் கொண்டுள்ளது. இப்பட்டையின் பரப்பில் நுள்ளம் வளரிகள் உள்ளன.

3. வாஸ் (Tail)

இதில் தெளிவான கருங்கு உறை, மையக்குழாயைச் சூழ்ந்துள்ளது. அமைப்பு முறையில் வாஸ்பாகம், தலைப்பாகத்தை விட மிகவும் சிக்கவானது. இதன் நீளம் 80மா குறுக்களவு 18மா ஆகும். இவ்வறை 144 துளை அலகுகளால் ஆனது. 6 துளை அலகுகள் சேர்ந்து ஒரு வளையம் (Ring) உண்டாகிறது. எனவே, வாஸ் உறையில் 24 வளையங்கள் காணப்படுகின்றன. தனது கருங்கும் தன்மையால் உள்ளீட்டற் ற மையக்குழாய் (Core) வழியே நியூக்ஸிக் அமிலத்தை ஒம்புயிர் செல்வினுள் செலுத்துவதற்குப் பாஸ்பகுதி பயன்படுகிறது. வாஸ் பகுதியின் மேல் முளை கழுத்துப் பட்டையுடனும் அடிமுளை அடித் தட்டுடனும் இளைக்கப்பட்டுள்ளன.

அடித்தட்டு (Base Plate)

இத்தட்டு அறுகோண வடிவம் கொண்டது. இதன் மையத்தில் தெளிவான துளை காணப்படுவிற்கு. இதன் விளிம்பில் ஆறு சிறிய வூப்புக்குத்தளம் ஆறு நீண்ட வால் நார்களும் உள்ளன.

வரல் நார்கள் (Tail fibres)

வால் நார்கள் (Vallorrhizae) வால்நார் நீண்ட மெல்லிய தன்மையில் உருளை வடிவம் கொண்டுள்ளது. ஒவ்வொரு வால்நாரும் 180mm, நீளம் 2mm குறுக்களை கொண்டுள்ளது. இந்நார்கள் பாஜ்களின் ஓட்டுறைப்புகளாகப் பயன்படுகின்றன.

நியுக்னீக் அமிலம்


ஃபாஜ்களின் தன்மைக்கேற்ப நியுக்லிக் அமிலங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, பெரியளவு காப்ஸிட் மற்றும் வாலுடைய ஃபாஜ்களில் ஈரிமை டி.என்.ஏ காணப்படுகிறது. இவ்விழை வளைந்து பல மடிப்புகளாக நெருக்கமுற்று காணப்படுகிறது. சில வேளைகளில் வளையவடிவம் கொண்டிருக்கிறது. இதன் நீளம் 500 மீ ஆகும்.

பீபாற் பெருக்கம்

(Phage multiplication)

(Phage multiplication) பாக்டிரியங்களைப் போல் இரு சமப்பிளவு முறையில் இனப்பெருக்கம் செய்வதில்லை. எனவே, புதிய ஃபாஜ்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஃபாஜ்கள் ஒம்புயிரியைப் பயன்படுத்துகின்ற வைரஸ்களின் இனப்பெருக்க சூழ்நிலை ஆகவே இனப்பெருக்கம் கொண்டுள்ளது. இனப்பெருக்கம் முறையில் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான ஃபாஜ்கள் ஒம்புயிரியைப் பயன்படுத்துகின்ற வைரஸ்களின் இனப்பெருக்க சூழ்நிலை ஆகவே இனப்பெருக்கம் கொண்டுள்ளது. இனப்பெருக்கம் முறையில் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான ஃபாஜ்கள் ஒம்புயிரியைப் பயன்படுத்துகின்ற வைரஸ்களின் இனப்பெருக்க சூழ்நிலை ஆகவே இனப்பெருக்கம் கொண்டுள்ளது. இனப்பெருக்கம் முறையில் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான ஃபாஜ்கள் ஒம்புயிரியைப் பயன்படுத்துகின்ற வைரஸ்களின் இனப்பெருக்க சூழ்நிலை ஆகவே இனப்பெருக்கம் கொண்டுள்ளது.

வொஸ்கள் வெளியேறுதல் (Release of progeny VIII). வைகோஜினிக் சூழற்சி என்பது வைட்டிக் சூழற்சியிலிருந்து மாறுபடும் இச்சூழற்சியின் பொழுது, பாஜ் டி.என்.ஏ., பாக்டிரியல் டி.என்.ஏ. ஒரு மாம்பாடுற்றுக் கொள்கிறது. இந்நிலையில்,



இது ப்ரோபாஜ் என அழைக்கப்படுகிறது.

ப்ரோபாஜின் நக்கு (Prophage) கொண்ட செல் சிதைவடைவதில்லை.

எப்பொழுது பாஜ் டி.என்.ஏ விடுபடுகிறதோ அப்பொழுது மட்டுமே பாக்டிரியல் செல் சிதைவடைய ஏதுவாகிறது. இச்சுழற்சியினை தெம்பரேட் சுழற்சி (Temperate cycle) எனவும் அழைப்பார்.

(1) பிணைதல்

வைரஸ் தொற்றுத வின் முதல்படியாக பிணைதல் அமைகிறது மசிவியல்புடைய (Susceptible) ஒம்புயிர் செல்வின் புறப்பரப்பில் முதல்படியா வைரஸ் இணைகிறது. ஒம்புயிர் மற்றும் வைரஸின் கூட்டுமுயற்சியா

இப்பினானதல் ஏற்படுத்தப்படுகிறது. செய்பரப்பிள் ஏற்பெங்கல் (Receptor Site) மற்றும் வைரஸின் பின்னைவெங்கல் (Attachment Site) ஆகிய இரண்டாட்டும் நிலைவு செய்யும் மூலக்கூறுகளின் குறிப்பிட்ட உட்செயல் விளைவு தேவைப்படுகின்றது. எனவே, பின்னானதலுக்கு முன்வந்பாடாக இரு எல்லைகளின் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று உட்செயல்பட்டு முடிவில் பொருத்திக் கொள்கின்றன. இப்பொருத்தனாமலிருக்காகவே பெரும்பாள்க்கையாக போட்டுகள் ஒம்புயிர் சார்ந்த குறியீட்டு நிலைவையுச் (Specificity) காட்டுகின்றன. சில வைரஸ்களின் பின்னாவிலக்கை (எல்லையை) எதிர்பொருள் (Antibody) அடைத்துவிடுவதால் ஒம்புயிர் செல்வின் ஏற்பு இலக்குடன் (எல்லையைடுள்) பொருந்த இயலாமல் மட்டுப்பாடு அடைகிறது. இந்நோய் எதிர்ப்பொருள் பாக்டிரிய செல்லில் ஏற்படுவதால் வைரஸ் நோயிற்கு தடைகாப்பு நிலைவைய (immunity) ஏற்படுத்துகிறது.

ஐட்ரூவஸ் மற்றும் உறை கழுத்து

இந்நிகழ்ச்சி இரண்டாம் நிலையில் ஏற்படுகிறது. வைரஸின் நியூக்ளிக் அமிலம் சைட்டோப்பிளாசத்திற்குள் நேரடியாக ஊடுருவிச் செல்கிறது. எனவே, தனிப்படுத்தப்பட்ட காப்ளிட் உறை சுருங்கி கரைகின்றது. ஒம்புயிர் செல்வின் சைட்டோப்பிளாசத்தில் நியூக்ளிக் அமிலம் தனிச்சையாக மிதக்கின்றது. நியூக்ளிக் அமிலம் (டி.என்.ஏ) செல்வின் டி.என்.ஏ. இழையுடன் போட்டியிட்டு உயிர்மம் சார்ந்த செயலியக்க முறைகளைத் தடைப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சிக்குப்பின் எக்லிப்ஸ் நிலை தொடர்கிறது.

வைரஸ் பகுதிப் பொருள் கேர்க்கை

செல்லில் வைரஸ் பண்புகளுக்கேற்ப ஆரம்பப் புரதம் (early protein) நொதிகளை உற்பத்தி செய்கின்றது. இந்நொதிகள் ஒம்புயிர் செல்வின் மரபியல் சங்கேதங்களை வெளிப்படுத்தும் முறையினை இடையூறு செய்கின்றன. மேலும், செல்லில் வைரஸ் டி.என்.ஏ மட்டுமே வளர்ச்சிதை மாற்றத்தை இயக்குகிறது. செல்லில் டி.என்.ஏ வைரஸ் டி.என்.ஏக்களை பலபடிகளில் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு வைரஸ் டி.என்.ஏ பல முறை இரட்டிப்படைந்தவுடன் இறுதி நிலைப்புரத்தை உற்பத்தி செய்வதற்காக செல்வின் வளர்ச்சிதை மாற்றம் மீண்டும் இயக்கப்படுகிறது. இவ்விறுதி நிலைப்புரதமே கட்டமைப்புப் புரதம் (Structural protein) எனப்படுகிறது. இக்கட்டமைப்புப் புரதம் மற்றும் வைரஸ் நியூக்ளிக் அமிலம் ஆகிய இரண்டும் ஒன்று சோந்து நியூக்ளியோ காப்ளிட் ஆகிறது. உறை சூழா வைரஸ்களில் செல்லக மரபு வழித்தோன்றிய வைரஸ்கள் தொன்றியவுடன் இக்லிப்ஸ் நிலை முற்றுப் பெறுகிறது.

பருபு வழித்தோன்றிய வைரஸ்கள் வெளியேறுதல்

சில வகை வைரஸ்கள் பாக்டிரியச் செல்லிலிருந்து வெளியேற பாமுது அச்செல்லை சிதைக்கின்றன. மேலும், சிலவகை வைரஸ்கள் செல்லைத்தக்காமல் செல் சவ்வின் வழியே ஊடுறுவி வெளியேறுகின்றன. சில வைரஸ்களில் ஒவ்வொரு நியூக்ளியோகாப்ளிடும் அரும்புதல் முறை செல்ல சவ்வின் ஒரு பகுதியால் சூழப்பட்டு பின்பு வெளியேறுகிறது. இச்செல் சவ்வின் ஒரு பகுதியால் சூழப்பட்டு பின்பு வெளியேறுகிறது. இதியே பின்னர் வைரஸின் உறையாகிறது. இவ்வாறு வைரஸ் உற்பட்ட பின்னரே வளர்ச்சிநிலை முற்றுப்பெறுகிறது.